

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette.

PART III.

FRIDAY, JULY 6, 1900.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinance No. 1 of 1897 as amended by No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 8th day of June, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before me at my office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein:

I, John Penry Lewis, Special Officer appointed under Ordinance No. 1 of 1897, in pursuance of the powers in me vested by Ordinance No. 1 of 1897, shall declare by writing under my hand that the said lands, or such of them to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS,
Special Officer.

Description of Lands referred to.

1

The land commonly called or known as Watawalahena and Wilahalahena, situate in the village of Beragama, in the Kandaboda pattu of the Matara District, in the Southern Province, containing in extent 35 acres 3 roods and 10 perches, shown as lot A in W. L. O. S. No. 52/S.P., as described in the annexed certified tracing therefrom, and bounded as follows : on the north by Talpadwilahena belonging to Crown, Talpadviladeniya belonging to Hewa Patiranege Penis and others, and Paragahapitteniyewatedeniya claimed by Ihalakandage Siman ; on the east by Paragahapitteniyewatta belonging to Ihala-kandage Siman, Urumuttegedarawatta claimed by Ranawaka Tantrige Don Alwis, Kataratumulledeniya belonging to Hewapatirenage Penis and others, Maragahawatta belonging to Hewapatirenage Don Dines and others, Kataratumulledeniya belonging to Hewapatirenage Penis and others, Kataratumullewatta belonging to Hewapatirenage Penis and others ; on the south by Tanahengoda belonging to Crown, Bukumburewila claimed by Hewapatirenage Don Dines and others, Alutgedera-watta claimed by Hewapatirenage Don Dines and others, and the Ganedola ; on the west by Bibulagawawatta belonging to Hewapatirenage Penis and others.

ව 1900 කුටු දූනි මස. 8 වෙති දකු ප්‍රධාන තුන්මාසයක් ඇතැලුයාදී මෙහි පැහැදු දක්වන ඉඩම්වලු නොහොතුන් ඉතු එකකට නොහොතු වැශියාණකවාට යම් අභින්ධියාසිකමක් තිබෙන යම් නොහොතු ඇත්තු නම් නොහොතු ඇත්තු නම් එය විසින් මානර මගේ ක්‍රියෝරුවේදී මා ඉදිරිපිට පැමිණ එකී ඉඩම්වලු නොහොතු ඉත් නොසියම් එකකව නොහොතු රට් ඇත් යම් නොවේ කට තිසි අභින්ධිකමක් පෙන්ව, සිල්චර නොයෙදුනොය්, වම් 1897න් නොමටර 1කේ ආදුපරණක් ප්‍රකාරයට පත්කරපු විශ්‍ය ලුපුදු මාන්‍යතාවය දරණ දර්ශ දර්ශ යන මට වම් 1897න් නොමිලර 1කේ අභි වම් 1899මේ නොමිලර 1කේ ආදුපරණක් නොහොතු ලැබේ නිවෙක බලුලේ ප්‍රකාරය, අභින්ධිකම් නොයෙදු ඇත්තු නොවේ එකින් අභින්ධියාසිකමක් ගෙණුවරු දක්වන ඕනෑම තුළු ප්‍රකාරය මගේ අභිසන්න ඇත්තු විසින් ප්‍රකාරය මෙයින් නොවේ.

పే. ఐ. లివిస్,
వింగ్స లిల్యాడ్నియా, లతిక.

ବୁଦ୍ଧିମତ୍ତା ନେତାରତ୍ନ.

I

දැඩ්ඩුන් පළාත්ව අසින් මාරුව දැඩ්ඩුන්ගෙන කෝද්ධුවිපාන්තුමේ බැරගම සහ ගම පික්ට්වායිබෙක තේ සමඟ අමුණාපු සහ නීකි සිනියම්ල පෙන්සියක අප්පකර විකුන් රුචි විකුන් පර්චර්ස 10ක් තිමිනරම ඇති සාමාන්‍යවසියෙන් වටවලු ගොනු සහ තීලු ඉතුරු ගෙනු සියනු තොනුන් ඒ ක්‍රිජ් දැනුගෙන තිබෙකු W. L. O. S. තොමොර් 52 සිනියම්ල පා. අජ්ජරතරු පෙන්වකු තිමිවිටින් පැමිඹ එම් පැල්පැල්වීමේ උස්සෙන් පෙන්වනු ලැබුණු පැහැදිලිව සහ අයව්චරුවා අසින් තැල්පා දැවලු ගැඹුයියාල්දේලෝ සිල්වන් විකුන් අසින්වාසියිකම් කියනු පරාගාම පිටත්වායින්ද වන්නේ දැනියදී නැගෙනුදුවට ඉතුලුකාල්දේලෝ සිල්වන්ට අසින්වාසියිකම් වන්නාදා, රුචිවාසියික්ටිව් වන්නාදා, සැකම් කියනු උරුදූන්ටෙක්ගෙනුදාවන්හිදා, ජෝවා, පැනිරණගෙන පැහැදිලිව සහ හැවන් අයව්චරුවා අසින් සාවරභුල්ලේල් දැනියදා, සෙවාපැහැදිලිණාගේ දැනු දැනෙනුවට සහ භවන් අයව්චරුවා පැහැදිලිවාල්ලේල් දැනියදා, ජෝවාපැනිරණගෙන පැහැදිලිව සහ තවත් ගෙයායි, ජෝවාපැනිරණගෙන දැනු දැනෙනුවට සහ භවන් අයව්චරුවා අසින් මාරුගහවුන්හිදා, සෙවාපැනිරණගෙන පැහැදිලිව සහ තවත් ගෙයායි, ජෝවාපැනිරණගෙන දැනු දැනෙනුව සහ භවන් අයව්චරුවාල්ලේල් දැනියදා, දැනුත්ව රුචිවාසියික්ම් වන්නාදා, සෙවාපැනිරණගෙන දැනු දැනෙනුව සහ වන්න් අයව්චරුවා විකුන් පැහැදිලිවා වන්නාදා, පැහැදිලිවා වන්නාදා; බැස්කාඉට්ටරුව සහ වන්නාදා.

இவ்வரித்தலின் தகுதியாகிய 1900 ம் ஹெ-த்த ஆணிமீ 8 ந் திகதியிலிருந்து மூன்று மாசத்திற்குள் எராக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளுக்கு அல்லது அக்காணிகளின் எதற்கும் அல்லது வைற்றுக்கும் ஏதும் உடன்தெயேலும் தங்களுக்குண்டென உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் என்முன்பாக மாத்து கை என்க கந்தோரில் செயிப்பு மேற்படி காணிகளுக்கு அல்லது அவற்றில் ஏதாக்கும் அல்லது அதில் யாகும்

உரிமை அல்லது உடன்தெ காண்பியக்டிருந்தால், 1897 ம் வூபு-த்து முதலாம் சொம்பர் சட்டத்தின்படி குறிப்பான உத்திரயோகஸ்தராக ஜோன் பென்றி ஆவிஸ் ஆசிய நம்மில் 1897 ம் வூபு-த்து முதலாம் இலக்கச்சட்டத்தினால் கொடுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு எங்கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காண்களில் அலைது அவற்றுள் உரித்துப்பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவேன்.


ஜே. பி. ஹவிஸ்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணி : னின் விவரம்.

I.

தன் மாகாணத்தின் மாத்துறை டிஸ்டிரிக்டில் கந்தபட்டத்துவைச் சேர்ந்த பெறகமை என்றும் கிராமத் திலுள்ள W. L. O. S. கொம்பர் 52 ம் அளவுக் கடதாசியில் காணப்படும் பங்கு A ம் பிரிவுபடி வட்டவல்லேஜும் விலுகலைக்கும் யென்று போதவாய் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோடினத்திருக்கும் அட்சர் த்தால் உறிப்புத்தி குறிக்கப்பட்ட டாபயில் விவரிக்கப்பட்டதும் 35 ஏக்கர் 3 ரூட் 10 பரசுள் விஸ்தார முள்ளது :—

எல்லை, வடக்கு-ஆரசாட்சிக்குள்ள தள்பாதிலவுகேன, கேவாபத்திற்னகே பேளிகம் சிலபேர்களுக்கும் கடய தள்பாதிலவுடெனிய, இக்கண்டதேகே ஸிம்மன் உரித்துபேசும் பறகாபிட்டனியேவத்தேதெனிய; சிழக்கு-மேற்சொல்லியவனுடைய பறகாபிட்டனியேவத்த, ரனவக தன்திரிகே தொன் அல்லின் உரித்துபேசும் ஊறுமுத் தேகதறவத்த, கேவாபத்திற்னகே பேளிகம் சிலபேர்களுக்குமுடைய கட்டறத்துமூல்ளேதெனிய, கேவாபத்திற்னகே தொன் தினெகம் சிலபேர்களுக்குமுடைய மாருகாவத்த, கேவாபத்திற்னகே பேளிகம் சிலபேர்களுக்குமுடைய கட்டறத்துமூல்ளேதெனிய, மேற்சொல்லியவர்களுடைய கட்டறத்துமூல்ளேவத்த; தெற்கு-ஆரசாட்சிக்குள்ள தனகேண்கொட, கேவாபத்திற்னகே தொன் தினெகம் சிலபேர்களும் உரித்துபேசும் பூகும்போவில், மேற்சொல்லியவர்கள் உரித்துபேசும் அலுத்தெகதறவத்த, கணேதொல; மேற்கு-கேவாபத்திற்னகே பேளிகம் சிலபேர்களுக்குமுடைய பிழுகாவாவத்த.



Lot A called Watawalahena and Wilaihalahena, in extent 35A. 3R. 10P., situated in Beragama village of Kandaboda patti.

Surveyor-General's Office,
Colombo, February 12, 1900.


S. J. C. MORE,
for Surveyor-General.

II.

The land commonly called or known as Galketiyahena, situate in the village of Beragama in the Kandaboda patta of the Matara District, in the Southern Province, containing in extent 2 acres 2 roods and 7 perches, shown as lot B in W. L. O. S. ⁶⁴ S. P., as described in the annexed certified tracing therefrom, and bounded as follows: on the north by Atturuwetiyehena belonging to Crown; on the east by Atturuwetiyehena belonging to Crown; on the south by Atturuwetiyehena belonging to Crown; and Radagewattia belonging to Hewardadage Suse; on the west by the Holiokandewagure-dola, Holiokandewagura belonging to Hewahalpege Don Mathes, and Galketiyahena claimed by Hewahalpege Don Adiran.

தென் மாகாணத்தின் மாத்துறை டிக்டினரிக்கில் கர்த்தபடபத்துவைக்ஸேர்ஸ் பெரகமை என்னும் கிராமத் திலான் W. L. O. S. செம்பர் 64 ம் அளவுக் கடதாசியில் கரணப்படும் பக்கு B ம் பிரிவுபடி கன்கெட்டுயே கேள் பென்று பொதுவாய்ச் சொல்லப்படுகிற அல்லது அழியப்படுகிற இத்தோட்டினத்திருக்கும் அட்சரத்தால் உறுதிப்படுத்தி குறிக்கப்பட்ட டாப்பில் விவரிக்கப்பட்டதும் 2 ஏக்கர் 2 மூட்டு 7 பர்சன் விண்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-அரசாட்சிக்குள்ள அத்துறவுட்டமேயேகேன ; மூக்கு-அரசாட்சிக்குள்ள அத்துறவுட்டமேயேகேன ; தெற்கு-அரசாட்சிக்குள்ள அத்துறவுட்டமேயேகேன, கேவாறதாகே கலைஷடைய நதாகேவத்த ; மேற்கு-தெற்காக்குறைதொலி, கேவாகள்பேகே தொன் மத்தெசுடைய தெற்காக்குறைதொலி, கேவாகல்பேகே தொன் அதிரியன் உரித்துபேசும் கன்கெட்டமேயேகேன.



Lot B called Galketiyahena, in extent 2A. 2R. 7P., situated in Beragama village of Kandaboda patti.

Surveyor-General's Office,
Colombo, February 8, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.